

சிறப்பு சார்பு நீதிமன்றம், (மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம்)
திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம்
MCOP . No.204 /2025

நாள் : 23.03.2026

ம.சா. 1 திருமதி.விஜயலட்சுமி

2ஆம் எதிர்மனுதாரர் தர்ப்பு குறுக்கு விசாரணை தொடர்ச்சி:

எனது கணவர் நிறுவனம் ஆரம்பத்ததற்கு பின்னிட்டு 2018லிருந்து தொடர்ச்சியாக வருமான வரி செலுத்தி வந்தார். ஒவ்வொரு வருடமும் வருமானம் நிலையாக இருக்காது என்றால் சரியல்ல. ஆனால் ஏறக்குறைய இருக்கும். ஆனால் முந்தைய ஆண்டு வருமானத்தை விட குறைவாக இருக்காது என்று சாட்சி கூறுகிறார். வியாபார நடவடிக்கை மற்றும் சூழ்நிலைய பொருத்து வருமானத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்றால் சரியல்ல. அதனால்தான் 2 வருடத்திற்குண்டான வருமான வரி மட்டும் தாக்கல் செய்துள்ளேன் என்று சொன்னால் சரியல்ல. எனது கணவர் நடத்தி வந்த தொழிலானது தனிநபருக்கு பாத்தியப்பட்டது (sole proprietorship) என்றால் சரிதான். அவர் இறந்ததற்கு பின்னிட்டு எனது மகன் பெயரில் தொடர்ச்சியாக நடத்தி வருகிறார் என்றால் சரியல்ல. அவர் இறந்ததற்கு பின்னிட்டு தொழிலின் GST, பதிவு சான்றிதழ் உட்பட அனைத்தும் கேன்சலாகிவிட்டது என்றால் சரியல்ல. எனது கணவரின் தொழிலை 2ஆம் மனுதாரர்தான் தற்போது நடந்ததி வருகிறார் என்றால் சரியல்ல. அவரது தொழில் வேறு. எனது மகன் லேப்டாப் சர்வீஸ் செய்து வருகிறார். தற்போது ஓட்டலும் நடத்தி வருகிறார். 2ஆம் மனுதாரர் வேறு தொழில் செய்யும் ஆவணத்தை தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல. எனது கணவர் இறப்பினால் தொழிலில் எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை என்றால் சரியல்ல.

ஒம்/. J. நாகலட்சுமி @ விஜயராணி,
சிறப்பு சார்பு நீதிபதி (MACT),
திருப்பத்தூர்.